Regd. & Corp. Office: Dhun Building, 827, Anna Salai, Chennai - 600 002. T 2857 2600 / 2841 4503 F 2841 4583 www.iccaps.com Corporate Identity No.: L65191TN1985PLC012362

BSE Limited
Corporate Relationship Department
1st Floor, Near Trading Ring, Rotunda Building
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
MUMBAI – 400 001.

September 07, 2020

SCRIP CODE: 511355

Dear Sirs,

## Sub.: Newspaper advertisement - Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

In terms of the Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed newspaper advertisements published in English daily, viz. Trinity Mirror and Tamil daily, viz. Makkal Kural on 06/09/2020, intimating to shareholders, the details of 34th Annual General meeting, dates of book closure and remote e-voting, etc for the ensuing Annual General Meeting to be held on 28th September, 2020.

Kindly acknowledge receipt. Thanking you,

Yours faithfully,

for INDIA CEMENTS CAPITAL LIMITED

COMPANY SECRETARY

F. Jayach

Encl.: As above

# **IRCTC SBI Card on** RuPay platform

Indian Railway Catering and Tourism Corporation Ltd (IRCTC) and SBI Card has launched the IRCTC SBI Card on RuPay platform which is aimed at rewarding frequent railway travellers.

The card offers travellers on Indian railways maximum savings proposition on their travel, together with superior benefits on retail, dining and entertainment, besides transaction fee waivers.

Cardholders of IRCTC SBI Card on RuPay platform receive upto 10 percent value back on AC1, AC2, AC3, AC CC bookings made at IRCTC website. The card also

offers a 1 percent transaction fee ket, OXXY, foodfortravel.in, Ajio, waiver and 350 Bonus Reward Points upon card activation. Reward points accumulated on the card can be redeemed against free tickets on IRCTC website. The card is equipped with Near Field Communication (NFC) technology. Customers can simply tap their cards at a secure reader for convenient, secure and faster transactions. With this launch, SBI Card has expanded its portfolio on the RuPay network.

In addition to savings on rail travel, the IRCTC SBI card offers several benefits for online shoppers. Customers can avail attractive discounts while shopping at BigBasetc. From wellness to entertainment, RuPay offers exciting benefits to customers such as 20 percent discount on medicines on Medlife, 25 percent off on Fitternity, Re.1 for 1 Month Hungama Music, Rs. 250 off on Me N Moms, to name a few. RuPay is also offering welcome benefits to its customers like upto 40 percent discount on pathology and 18 percent off on buying medicines from 1Mg, 10 percent fee waiver on any UpGrad course, Rs. 250 off on shopping at The Man Company and 10 percent discount each on Mamaearth and Apollo Pharmacy.

# How to Revive GDP

Product (GDP) shrank by 23.9 percent in the first quarter of this financial year according to Government data. GDP is a measure of the total amount of production made or income earned by the country. In contrast, former professor of Jawaharlal University Arun Kumar has assessed that there was a 75 percent decline in April 2020, followed by 60 and 40 percent decline in May and June in GDP leading to a 58 percent decline in the quarter. I think Arun Kumar's estimates of decline are on the higher side yet the decline more than the 23.9 percent said by the Government. The reason for this huge difference in the two estimates is that GDP is basically a guess estimate. It is virtually impossible to measure the production done by every tea shop and farmer in the country. Therefore, statisticians make estimates based on selected data. Selection of

The data for the first quarter were mostly unavailable for the first quarter due to the lockdown. Therefore, the statisticians data that were available. They appear to have relied on the results corporations, GST collections, sale of fuel oil, rail travels and such. IN this quarter only a small number of large corporations did wellprivate electricity distribution companies, mobile telephony, e-commerce and the like. They have announced their results. Businesses not doing well have more frequently not announced their results. Therefore, these results are unduly influenced by the selected corporations. Further, the unorganized sector is entirely left out of this data. Ninety-five percent of the employment and 45 percent of the GDP comes from this sector. It includes

data is at their discretion.

The Gross Domestic kirana shops, tailors, taxi be a one-time purchase operators, small schools that may not continue. and doctors. These busi- The property sector has nesses were worst hit by similarly shown a nomithe lockdown. This hit has nal decline of 0.7 percent not been captured by the in the loans extended. But

> estimated a 3.4 percent to absence of demand growth in the agriculture. and they have borrowed Arun Kumar says that the to tide over the problems. arrivals in the mandi was These loans are like oxygen down by 50 percent in given to a patient while April. I have had to my- waiting for surgery. The as Rs 22 per kilo, against per kilo due to the lack of demand in the market. I do not think there is any chance of growth in agdecline in the prices. Agriculture is not likely to pull the economy even if we assume that it grew at 3.4 percent because the share of agriculture in the nation's GDP is only 14 percent. Thus, a 3.4 percent growth in agriculture translates into a paltry 0.24 percent growth in the GDP.

The situation of Medium Small and Micro Enterprises (MSMEs) is no better. The total credit given by the banks to them in non-existent and where March was Rs 11.49 lakh crore. This fell in April and May and then inched Multinational Corporahad to per force rely on the back to Rs 11.32 lakh crore tions (MNCs), are producin Iune. The total credit ing goods in China and extended in June was less than extended in March despite the Rs 3 lakh crore additional lending package announced by the Government. This means that the Banks have recycled the regular loans eficial for those consumers and shown them as fresh landing under the package.

> The loans given for vehicles has shown the lowest decline of 0.5 percent between March and July 2020 according to Reserve due to cheap imports and Bank of India. This too should not be considered as an indicator of stability. I suspect this sale has been because of the stoppage of local trains and of domestic businesses. bus services which has compelled people to buy

> Government GDP figures. I know of builders who The Government has are in great difficulty due

> self sell lemons at as less overall situation is grim. The International Monthe earlier rate of Rs 30-40 etary Fund has suggested that the Government must push exports and integrate our economy even more deeply with the riculture because of the world economy to overcome the present crisis. This is exactly what we have been doing for the last six years and our GDP has been falling in the last four of these six years. We must think again.

> > Globalization has been

turned on its head today. Indian businesspersons are taking their money to countries like China where there is freedom to pollute the environment, where labour laws are virtually bureaucracy is corrupt but helpful. They, along with importing them into India. This is beneficial for them because they can produce cheap goods and destroy those Indian businesspersons who try to produce in India. This is also benlike the Government Employees who have a secure income because they get cheap goods. However, this is harmful to the domestic industries who close down workers who lose their jobs. It is also harmful for the Government because it gets less revenues

The solution is to increase import duties subprivate vehicles. This could stantially. The result will be

because of closing down

that Indian businesspersons and MNCs will not be able to import goods manufactured by them in China. For example, Philips India won the contract to supply five crore LED bulbs under the government's UJALA scheme. It has supplied these bulbs Made in China. An increase in import duty would have made it profitable for Philips to manufacture those bulbs in India. Similarly, an acrossthe-board increase in import duties would make it profitable for businesses to produce in India for the Indian market. They will return to India just as Trump has managed to get many corporations to return to the United States. The increase in businesses in India will lead to generation of employment, increase in demand in the market, and encourage businesses to make more investments. However, those having secured incomes like the Government employees will be losers. They will have to buy more expensive Made in India bulbs. Indeed, the general public will also not get cheaper Made in China bulbs. However, their this loss will be ten times compensated by the increase in incomes due to the generation of jobs.

The choice before the Government is to secure the interests of MNCs and Indian businesspersons manufacturing in China and Government emplovees; or to secure GDP growth, jobs and more revenues. The Government should wholly reject the advice of IMF and embrace protectionism.

#### Dr Bharat Jhunjhunwala

Author was formerly Professor of Economics at IIM Bengaluru

## **ICAI issues MSME Business Continuity Checklist**

New Delhi, Sep 5:

Chartered accountants' apex body ICAI has issued a checklist for business continuity of micro,

#### **PUBLIC NOTICE**

This is to inform to the general public that my client J.MUTHURAJAN, S/o.S. Jadamudi, representing on behalf of his Principals R.Shanbagavalli, R.Sankari and S.Uma Maheswari has lost the original Sale deed document No.3926/1992 and Power Deed No.140/2000 on 28.07.2020, around 11.30 a.m. near Perambur Lourde Church Bus Stop, Chennai in respect of his Land situated at Vilagadupakkam Village, comprised in Survey No.614/1, measuring Ac 1.00 cents, SRO - Redhills, Registration District of North Chennai.

If any person having any claim or charge, right, interest and or same known in writing to the undersigned with the documents proof within 2(Two) days from date of this publication. If no claim is received from anybody, it will be presumed that no claim.
S.MANIVANNAN, M.A., B.L.,P.G.D.C.M.,

Advocate & Commissioner of Oaths 326/5, Paper Mills Road, (Tank Street)
Perambur, Chennal - 600011
Ph: 94444 07326 /97104 07326 small and medium enterprises (MSMEs).

The "MSME Business Continuity Checklist" is in addition to the launch of MSME mentorship programme, the Institute of Chartered Accountants of India (ICAI) said in a release on Friday.

"A substantial number of chartered accountants spread across the country are practicing as Small and Medium Professionals (SMPs). Over 3.20 lakh members strong chartered accountants' community has deep reach and connect to the MSMEs sector as SMPs are the trusted financial advisor of MSMEs...," it said.

The SMPs help with project financing, working capital management, export promotions advice, budgetary forecasts, financial modelling, assessing the design and operative effectiveness of internal controls, among other services.

# Oxygen-facility for patients in toilets at Madurai GH

Madurai, Sept 6: The Rajaji Government Hospital has been providing oxygen-facility for its corona patients undergoing treatment in special wards of the hospital. According to the hospital sources, due to the COVID-19, the oxygen-level in the body patients fluctuates and most of the patients found low oxygen levels in the morning hours, and many die of hypoxia.

Some patients faint inside the toilet due to the low level of oxygen when they go for the toilet. By keeping this condition in view, the hospital has made arrangements to provide



oxygen-facility in toilets too, to save patients, sources from the hospital The mild and asymptomatic patients are more likely to experience the gasping for breathing when they go to the toilets. To prevent the accidental suffocation

due to the lack of oxygen the toilet is fitted with a tube at the entrance and also inside, the hospital sources said.



Minister for Industries M.C.Sampath and Minister for Health and Family Welfare Dr.C.Vijaya Baskar from the Cuddalore Town Hall inaugurated the services of the 108 Ambulance. Managing Director of National Health Plan Senthilraj, Director of Health and Preventive of Diseases Department Selva Vinayakam, Chidambaram MLA K.A.Pandiyan, Vridhachalam MLA V.T.Kalaichelvan, and various other government officials were present.

#### NAME CHANGE

Sur Name: Mohammed Given Name: Fiza, D/o: Mohammed Rafi, Date of Birth: 07.11.2000. Residing at No. 18/35. Bangaru Street. Mount 600 002. henceforth known as Sur Name: RAFI, Given Name: FIZA.

#### NAME CHANGE

CHANDHIRALEGA Date of Birth: 27.02.2003, Residing at Pillaiyur Koil Street, Viamur, Vazhappattu, Villupuram 605402, shall henceforth be nown as CHANDHIRALEKA.

Thangarasu

#### NAME CHANGE

27.05.2008, Residing at BS2, Metro Flats, No.1008 Ram Nagar 8th Main Road Chennai Madipakkam, shall henceforth be Sved Mansoo

Furheen Rizwana

NAME CHANGE

UMASANKAR SHIVASHRI 22.08.2001. at Tower 1, Wing A No.504 Prince High Lands, No.1/350 yyapanthangal Sur Name: Umasankai UMASANKAR SHIVASHR

Place: Chennai

Date: 06th September, 2020

### **India Cements Capital Limited**

Regd. Office: "Dhun Building" 827, Anna Salai, Chennai - 600 002.

CIN: L65191TN1985PLC012362 Email Id:secr@iccaps.com Website: www.iccaps.com Tel: 044 - 28572600 Fax: 044 - 28414583

#### **NOTICE TO SHAREHOLDERS**

NOTICE is hereby given that the Thirtyfourth Annual General Meeting (AGM) of the Members of the Company will be held at 3.00 P.M. on Monday, the 28th September, 2020, through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), as permitted by the Ministry of Corporate Affairs, vide their Circulars No. 14/2020, 17/2020 and 20/2020 dated 8th April 2020, 13th April 2020 and 5th May 2020 (MCA Circulars) and Securities and Exchange Board of India, vide its Circular No. EBI/HO/CFD/CMDI /CIR/P/ 2020/79 dated 12th May, 2020, to transact the Ordinary and Special Business as set out in the Notice dated 29.08.2020. The Notice of 34th AGM along the Explanatory Statement and the Annual Report 2020 have been sent by email on 05.09.2020 to those members who have registered their email address with the Company / Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants. Members may please note that the said documents are also available on the Company's website: www.iccaps.com and on the website of Central Depository Services (India) Limited (CDSL) at www.evotingindia.com, from where it can be downloaded and no physical / hard copy of the same will be sent by the Company. The AGM Notice can also be accessed from the website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and the MCA Circulars the Company is pleased to provide to members the facility to cast their vote on resolutions proposed to be considered at the Thirty-fourth Annual General Meeting, by electronic means and the business may be transacted through the facility of remote e-voting and e-voting during the AGM provided by CDSL. The voting rights of shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date i.e. 21.09.2020. The remote e-voting period commences on 25.09.2020 (9.00 A.M IST) and ends on 27.09.2020 (5.00 P.M IST). During this period, shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. 21.09.2020, may cast their vote by remote e-voting. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it

The members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM.

Only those shareholders, who are present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-Voting system available

Members holding shares in physical form or those who have not registered their e-mail IDs with the Company / RTA can cast their vote through remote e-voting or through the e-voting system during the Annual General Meeting in virtual mode as per the procedure detailed in Note No.21 of the Notice of the 34th AGM.

The detailed procedures for Remote e-voting (prior to AGM), participating in the meeting through VC/ OAVM and e-voting (during AGM) are explained in Note No.21 of the Notice of 34th AGM and is also available on the website of the Company at

For any information or any query on Remote e-voting and e-voting through e-voting System during AGM, Members may refer to the instructions mentioned under Note No.21 of the Notice of the 34th AGM sent by email or contact Cameo Corporate Services Limited, (RTA) Chennai at Tel.No.044-28461173, e-mail: investor@cameoindia.com, or CDSL at Tel.No.022-22723333, e-mail: helpdesk.evoting@cdslindia.com or Ms.E.Jayashree, Company Secretary, at Tel.No.:(044) 28572177, email: secr@iccaps.com.

Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after forwarding the notice and holding shares as of the cut-off date i.e. 21.09.2020, may obtain the login ID and password by sending an email to secr@iccaps. com or investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their DP ID and Client ID No. However, if you are already registered with CDSL for remote e-voting, then you can use your existing user ID and password for casting your vote. If you forgot your password, you can reset your password by using "Forgot User Details / Password" or "Physical User Reset Password" option available on www.evotingindia.com or contact CDSL at their toll free no. 1800 22 5533

A person, whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting and e-voting system on the date of

Sri G.Porselvam, Practicing Company Secretary (C.P.No.3187), has been appointed as the Scrutinizer to scrutinize the process of remote e-voting and e-voting during AGM in a fair and transparent manner.

The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the websites of the Company and CDSL immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing. The results shall also be immediately forwarded to the BSE Limited, where equity shares are listed.

Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Rules made thereunder and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 22.09.2020 to 28.09.2020 (both days inclusive) for the purpose

Members may please note that as the AGM is being conducted through Virtual Mode i.e. VC / OAVM, the facility for appointment of proxies by the members will not be available for the Thirty-fourth Annual General Meeting. Members attending the AGM through VC / OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

> For India Cements Capital Limited E.Javashree Company Secretary

# ''ஆசிரியர் ஓங்கினால் நாடு ஓங்கும்; தூங்கினால் நாடு தூங்கும்; அறிஞர் அண்ணா சொன்னது..."!

நினைவு பற்றி படருகிறது.

ஆண்டுகளுக்கு முன்னர். அவ்வையார் குப்பம் என்ற சிற்றூரில் துரைசாமி, மயிலாசனம், பிறந்க முத்துகுமாரசாமி, சுப்பிரமணியன் பின் பிறந்த ஆகிய மூவருக்குப் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராவார்.

என் தந்தையார் பிறந்த ஒர் ஆண்டுக்குள் இரட்டைப் பிறப்பில் ஒரு பிறப்பு மறைந்தார்.

என்னுடைய பாட்டனார் பெயர் சுந்தரம், என் பாட்டியார் சந்திரவதி அம்மையார். என் பாட்டியார் உயரத்திற்கு 6 अप சிவந்த இருப்பார்.

தோற்றத்துடன் திகழ்ந்தவர். என் தந்தையார், திண்டிவனம் பள்ளியில் உயர்நிலை படிப்பதற்காக மயிலம் வழியாக அன்றாடம் சென்று வந்ததாகக் கூறியது என் நினைவில் உள்ளது.

"எஎஎம்' என்று அழைக்கப்பெறும் அந்தப் பள்ளிக்கூடம், டானிசு மன்ற அறத்தினால் நடைபெற்றதாக நினைவு. என் தந்தையாரோடு காஞ்சி

மாமுனிவரும் (பரமாச்சார்யார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) உடன் பயின்றதாக ஒரு முறை கூறினார். பள்ளியில் அந்தப்

பயிலும்போதுதான் பள்ளிக்கு வந்த துரைசாமிகளுள் தந்தையார், அவ்வை துரைசாமி என்று அழைக்கப்பெற்றார். பத்தாம் வகுப்பு பயின்ற அவர்,

வேலூர் சென்று ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. என்னும் வகுப்பில் சேர முயன்று, வறுமை சூழலால் கல்வியை நிறுத்திக்கொண்டார்.

துப்புரவுக் கண் காணி ப்பாளராகப் பணியாற்றியதாகவும் ஓராண்டுக்குள் 'அவ்வை' நடராஜன்

சென்று, தமிழ்க்கல்வ<u>ி</u> தொடர்ந்ததாகவும் கூறினார்.

உரை முத்துக்கள் நின்றதே இல்லை

வாழ்நாள் முழுவதும் மூச்சுவரை அவர் மேடைப் பேச்சு நின்றதுண்டே தவிர, அவர் எழுதிய முத்துகள் ஒருகணமும் நின்றதில்லை.

> உரைவேந்தரின் உயர்ந்த



புகழுக்குச் சிறந்த துணையாகத் தம் நலிந்த உடலோடு வாழ்ந்தவர் என் அன்னையார் லோகாம்பாள்.

உரைவேந்தரின் பிள்ளைகள். பிறருக்குச் நாங்கள் சொல்லும்போது எங்கள் உடலில் சில அணுத்துகளேனும் அறிவுத்திறம் அமைந்திருக்குமோ எண்ணுகிறேன்.

118 ஆண்டுகள் முன்னர் இருந்த மிளிரும் தமிழகம், இந்நாள் தமிழகம் என எவ்வளவு மாற்றங்கள் பெற்றுள்ளன.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர். ஆசிரியரான தன் தந்தை 'அவ்வை' துரைசாமி பற்றி, ஆசிரியர் தினமான நேற்று (5ந் தேதி) தன் மலரும் நினைவுகளை வெளியிட்டார்.

#### தமிழ் ஆசிரியன் என்றே கையொப்பம்...

என் தந்தையார், பகலில் பள்ளி ஆசிரியராகவும், அந்தி வந்தால் ஆர்வம் கொண்ட தன் வீட்டில் மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை இரவு மணிவரை நடத்துவார்.

ஆசிரியர் என்ற பெயரைத் தாம் வழிபட்ட முருகனுக்கு இட்ட பெயர் என்று சொல்லி, தான் கையொப்பம் இடும்போது தமிழ் ஆசிரியன் என்றே ஒப்பம் இடுவார்.

தந்தையாரின் பெருந்தகைதான் நிறுவிய புலவர் கா.கோவிந்தன்.

ஆசிரியரை எண்ணும்போது, கம் 90ஆம் அகவையிலும் கண்களில் நீர் துளித்தபடி

ஆசிரியர் நாளன்று இப்படி ஆசிரியர் உரைவேந்தர் அவ்வையை நினைக்கும்போது நெகிழ்கிறோம்.

சேயாறு உயர்நிலைப் பள்ளியின் என் தந்தையார் தொடங்கிய தமிழாசிரியராக வாழ்வு நாளில்

"இன்று ஆசிரியர் ஓங்கினால்நாளை நாடு ஓங்கும்'

"இன்று ஆசிரியர்தேங்கினால்நாளை நாடு தேங்கும்'

''இன்று ஆசிரியர் தூங்கினால்நாளை நாடு தூங்கும்'

பேரறிஞர் அண்ணா ஆசிரியர்களைப்பாராட்ட<u>ு</u>ப் பேசிய வரிகளை நினைவுகூர்வது இன்றும் பொருத்தமானவை.

# இந்தியாவில் உச்சகட்டமாக ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, செப். 6– 24 இந்தியாவில் உச்சகட்டமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:

இந்தியாவில் கடந்த மணிநேரத்தில் உச்சகட்டமாக பேருக்குப் ஆயிரத்து . கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ம்தேதி 20  $23\dot{\mathbf{L}}$ தேதி லட்சத்தையும், 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ம் 40 லட்சத்தையும் கரோனா பாதிப்பு எட்டியுள்ளது. ஏறக்குறைய நாட்களில் 10 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். கட**ந்**த மணிநேரத்தில் கொரோனாவிலிருந்து மேற்பட்டோர் ஆயிரத்துக்கும் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 80 ஆயிரத்து 865 ஆகவும், 77.32 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

சிகிச்சை கொரோனாவில் பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 62 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் 20.96 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவில்

மணிநேரத்தில் 1,065 பேர் உயிரிழந்தனர். இதன் ஒட்டுமொ<u>த்</u>த உயிரிழப்பு ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.72 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 312 பேர் உயிரிழந்தனர், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 128 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 81 பேரும், ஆந்திராவில் 71 பேரும், பஞ்சாப்பில் 69 பேரும் உயிரிழந்தனர்.

மேற்கு தமிழகத்தில் 61 பேர், வங்கத்தில் 58 பேர், பிஹாரில் மத்தியப் பிரதேசத்தில்

30 பேர், டெல்லியில் 25 பேர், ஹரியாணாவில் 22 பேர், சத்தீஸ்கரில் 19 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 18 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கலா உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் 14 பேர், கேரளாவில் 11 பேர், கோவா, தெலங்கானாவில் தலா 9 பேர், திரிபுராவில் 8 பேர், அசாம், ஒடிசாவில் தலா 7 இமாச்சலப் பிரதேசத்தில் 4 அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகர், மேகாலயாவில் மணிப்பூர், ஒருவர் உயிரிழந்தனர்.



காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளா சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் தலைமையில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

#### **APOLLO HOSPITALS ENTERPRISE LIMITED**

CIN: L85110TN1979PLC008035

Place: Chennai

Regd. Office: No. 19 Bishop Gardens, Raja Annamalaipuram, Chennai – 600 028 Secretarial Dept: Ali Towers, III Floor, No. 55 Greams Road, Chennai – 600 006

Tel. No. 044-28290956, 28293896, Email: investor.relations@apollohospitals.com, Website: www.apollohospitals.com

Pursuant to the Information Memorandum dated 7th October 2016, Notice is hereby given that Apollo Hospitals Enterprise Limited (the Company) has decided to exercise its call option on 3000 Nos. of 8.70% Secured Redeemable Non-Convertible Debentures (NCDs) of Rs. 10,00,000/- each aggregating to Rs. 300 crores. Accordingly, redemption amount along with the interest accrued shall be credited on 7th October 2020 to the bank account as appearing in the register of Debenture holders on the Record Date in relation to the Call Option Date. Record Date for determining the eligible Debenture holders for the payment is Tuesday, 22nd September 2020.

After repayment of NCDs amount on the Call Option Date, the ISIN Number INE437A07112 shall be extinguished, trading of mentioned scrip shall be suspended and Company shall file necessary forms for satisfaction of charge with the Registrar

For any assistance, with regard to the above, please write to the Company at companysecretary@apollohospitals.com or to our Share Transfer Agent, i.e, Integrated Registry Management Services Private Limited, II Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai - 600 017 and email id srirams@integratedindia.in.

The detailed notice is also available on the website at www.apollohospitals.com

Date: 4th September 2020

For Apollo Hospitals Enterprise Limited S.M. Krishnan

Vice President - Finance & Company Secretary

### தமிழகத்தில் இயல்புநிலை திரும்புவதால் கொரோனா அதிகமாகுமா? 10 நாளில் தெரிந்துவிடும் என்கிறார் ராதாகிருஷ்ணன்

சென்னை, செப். 6– தமிழகம் முழுவதும் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுக்க 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? இல்லையா? என்பது தேரிந்துவிடும் என்று செயலாளர் சுகாதாரத்துறை ராதா கி ருஷ் ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பொது மக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள்<sup>°</sup> அவ்வப்போது அறிவிக்கப்பட்டது.

். முக்கியமாக கட தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. வழிபாட்டு பொது தலங்களும<u>்</u> மக்களுக்காக திறக்கப்பட்டு உள்ளன.

பூங்காக்களும் மால்கள், திறக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக இபாஸ்

தீர்மான விவாம்

வரி சை

ஈக்விட்டி பங்குகளின்

பிரீமியர் சென்னை ப்ராபர்டீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: DAA, 5/32 முதல் குறுக்குத் தெரு,

ஷெனாய் நகர் கிழக்கு, முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிடத்திற்கு அருகில்,

ஷெனாய் நகர், சென்னை 600030, தமிழ்நாடு

இணையதளம்: www.premierchennai.co.in மின்னஞ்சல்: cs@premierchennai.co.in

அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 110, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும்

நிர்வாகம்) விகிகள் 2014ன் விகி 22 (எந்தவொரு சட்டரீகியான மாற்றமும் அல்லது

,டைமுறையில் இருக்கும் காலத்திற்கு மீண்டும் மாற்றியமைத்தல் உட்பட), மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட செபியுடன் தொடர்புடையவை விதிகள் (மூலதன

மூலமாக கீழ்க்கண்ட தீர்மானத்திற்கு பிரீமியர் சென்னை பிராப்ர்டீஸ் லிமிடெட்

''கம்பெணி') உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கட் ஆப் தேதியான வியாழக்கிழமை, ௦౩ செப்டம்பர் 2020 அன்று உறுப்பினர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்க அறிக்கை, தபால் வாக்கு படிவங்களுடன் தபால் வாக்கு

அறிவிப்பு அனுப்புவதை கம்பெனி சனிக்கிழமை, 05 செப்டம்பா, 2020 அன்று பூர்த்தி

(அ.) மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு அஞ்சல்

் 03 செப்டம்பர் 2020 அன்று வரை உறுப்பினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்

தபால் வாக்கு நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும்

நடத்துவதற்கு Ms. அஷ்வினி இனாம்தார் (கம்பெனி செயலாளர்), மேத்தா அண்ட் மேத்தா, பிராக்டிசிங் கம்பெனி செயலாளர், உறுப்பினர் எண். F9409 அவர்களை ஆராய்வாளராக கம்பெனியின் இயக்குனர்கள் குழு நியமனம் செய்துள்ளது. வாக்களிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 06 செப்டம்பர் 2020 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடைகிறது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முறையாக பூர்த்தி செய்யப்பட்டு

தபால் வாக்கு மூலமான வாக்களிப்பு முடிவுகள் (ஆராய்வாளர் அறிக்கையுடன்

செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபா், 2020 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் தலைவரால் அறிவிக்கப்படும் மற்றும் அவை

தபால் வாக்கு மூலம் வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருப்பின் Ms. அஷ்வினி இனாம்கார் அவர்களை ashwini.iamehtaல் அல்லக

கம்பெனியின் இணையதளத்தில் (www.premierchennai.co.in) வெளியிடப்படும்

ம்பெனியை cs@premierchennai.co.inல் அணுகலாம்.

தகவல் நோக்கங்களுக்காக என்று மட்டுமே கருத வேண்டும்.

(அ) காகித வடிவின் மூலம், உறுப்பினர்களுக்கு சுய முகவரியிடப்பட்ட உறைடன்

மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2018ன்படி, தபால்

பிஎஸ்இ எஸ்எம்இ நிறுவன வாத்தக தளத்திலிருந்து (எஸ்எம்இ–ஐடிபி)

குகளின் செலுத்தப்பட்ட மதிப்பில் வாக்களிக்கும் உரிமைகள் ந. கட்ஆப் தேதியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் இந்த அறிவிப்பை

முறையும் ரத்து **நடை** செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு காரணமாக தமிழகம் முழுவதும் .5 மாதங்களுக்கு பிறகு திரும்பி இயல்புநிலை உள்ளது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் கொரோனா உச்சக்கை அடையும் என்றும் நிறைய கொரோனாவால் சூழல் பாதிக்கப்படும் உருவாகும் என்றும், பல்வேறு வெளியாகி வருகின்றன. தமிழக அரசின் தலைமைச்

சண்முகம் மாவட்ட அனைத்து கலெக்டர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளோம். அக்டோபர் மாகம் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில் முன் எச்சரிக்கை நடவடி**க்**கை எடுக்க வேண்டும் என்றும்

அனுப்பி இதுகுறித்து தமிழக

சுகாதாரத்துறை ச ய ல ா எ ராதாகி ருஷ் ணன் கூறியகாவது**:** 

எடுக்குள்ள நடவடிக் கைகள் ண மாகவும் பொகு மக்களிடையே *ত্য* ட் ள் ள ழிப் புணர் வ காரண மாகவும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

அணியத் முககவசம் தொடங்கி விட்டனர். நோய் பாதித்தாலும் மு காம் களுக்கு வந்து வி டு கி றார்கள். தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில்

அதிகமாகி உள்ளது. கட்டுப்படு<u>த்</u>த இதை தனி கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் முழு அறி விக்கப்பட்டு உள்ளதால் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என்று சொல்வ தெல்லாம் யூகம் தான். வெறும் இருப்பதற்காக உஷாராக சொல்லப்படும் வார்த்தை

தற்போது தமிழகத்தில் 89 ஆயிரம் பேருக்கு தினமும் அளவுக்கு கட்டமைப்பை அதிகரித்து உள்ளோம். பக்கம் அரசு கடுமையாக மக்களக்காக பாடுபடுகிறது. மக்களின் ஒத்துழைப்பும் இதில் அவசியமாகும்.

ரு மு சென்றால் கடைகளுக்கு பாதுகாப்பற்ற  $\mathcal{F}_{n}$ L முறையில் போவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிந்து சென்றாலே நோய் வராமல் தடுத்து விடலாம்.

மாவட்டத்தில் ஒரு கொரோனா குறைந்தால் மற்றொரு மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்கிறது. இதனால் தான் தினமும் ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பள்ளி விபரம் வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிறதோ சிறப்பு கவனம் அங்கு செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறினார்.

### இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட் ப<mark>திவு அலுவலகம்: ''தன் பில்டிங்'', 827, அண்ணா சாலை, சென்னை 600 002.</mark>

CIN: L65191TN1985PLC012362 Email Id: secr@iccaps.com Website: www.iccaps.com Tel: 044 - 28572600 Fax: 044 - 28414583

### பங்குதாரர்களுக்கான அறிவிப்பு

கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (''எம்சிஏ'') அனுமதிக்கப்பட்ட 8 ஏப்ரல் 2020, 13 ஏப்ரல் 2020 மற்றும் 5 மே 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 14/2020, 17/2020 மற்றும் 20/2020 மற்றும் 12 மே, 2020 தேதியிட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79ன்படி, 29.08.2020 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பினர்களின் முப்பத்துநான்காவது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020 அன்று மாலை 3.00 மணிக்கு காணொளி காட்சி ('VC')/பிற ஒலி ஒளி சாதனங்கள் ('OAVM') மூலமாக நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, விளக்க அறிக்கை மற்றும் 2020 வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/ பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினாகளுக்கு மின்னஞ்சல் மூலம் 05.09.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது. மேற்சொன்ன ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் www.iccaps.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (CDSL) at www.evotingindia.comல் உள்ளது. அவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றின் காகித/ஹார்ட் நகல் கம்பெனியால் அனுப்பப்படமாட்டாது . வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பை ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.comல்

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20 மற்றும் எம்சிஏ சுற்றறறிக்கைளின்படி, முப்பத்துநான்காவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பரிசீலிக்க திட்டமிட்டுள்ள தீர்மானங்கள் மீது மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை உறுப்பினர்களுக்கு அளிப்பதில் கம்பெனி மகிழ்ச்சி அடைகிறது மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது சிடிஎஸ்எல்–லினால் அளிக்கப்படும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வசதியின் மூலம் அலுவல்கள் செயல்படுத்தப்படும். கட்ஆப் தேதியான 21.09.2020 அன்று கம்பெனியின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் வைத்துள்ள பங்குகள் விகிதத்தில் பங்குதாரர்களின் வாக்குரிமை இருக்கும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 25.09.2020 (காலை 9.00 மணி) அன்று தொடங்கி 27.09.2020 (மாலை 5.00 மணி) அன்று முடிவடைகிறது. இந்த காலத்தில், கட் ஆப் தேதியான 21.09.2020 அன்று பத்திர வடிவில் அல்லது மின் வடிவில் பங்குகளை வைத்துள்ள கம்பெனியின் பங்குதாராகள் தொலைதூர மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவை CDSL செயலிழக்க செய்துவிடும். ஒரு தீர்மானத்தின் மீது பங்குதாரா வாக்களித்து விட்டால் அதன் பின்னர் அதை மாற்ற

வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவில் வாக்களித்த உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் பங்கேற்கலாம் ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு வசதி மூலமாக மீண்டும் வாக்களிக்க முடியாது. VC/OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்னணுவாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காத பங்குதாரர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பு எண். 21ல் விவரிக்கப்பட்டுள்ள நடைமுறைகளின்படி, பத்திர வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் அல்லது கம்பெனி/ஆர்டிஏ–வுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாதவர்கள் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாகவோ அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது மெய்நிகர் முறையில் மின்னணு வாக்குப்பதிவு முறை

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு (வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர்), VC/OAVM மூலம் கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு (வருடாந்திர பொதுக்கூட்டத்தில்) ஆகியவற்றுக்கான விரிவான செயல்முறைகள் 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பு எண். 21ல் அளிக்கப்பட்டுள்ளது. அவை கம்பெனியின் இணையதளம் www.iccaps.comல் உள்ளது.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் தகவல் அல்லது கேள்வி இருப்பின் அது குறித்து 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பு எண் 21ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை உறுப்பினர்கள் பார்வையிடலாம் அல்லது கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் (ஆர்டிஏ), சென்னை, தொலைபேசி எண். 044–28461173, email: investor@cameoindia. com அல்லது CDSL Tel.No.022-22723333, email: helpdesk.evoting@cdslindia.com அல்லது Ms. E. ஜெய்ழீ, கம்பெனி செயலாளர், Tel.No.(044)

28572177,email:secr@iccaps.comல் தொடர்பு கொள்ளலாம். அறிவிப்பு அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர் மற்றும் கட் ஆப் தேதியான 21.09.2020 அன்று பங்குகளை வைத்துள்ளவர். அவர்களது DP ID and Client ID No. குறிப்பிட்டு secr@iccaps.com or investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்நுழைவு விவரங்கள் மற்றும் பாஸ்வோடை பெற்றுக் கொள்ளலாம். எனினும், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே சிடிஎஸ்எல்–ல் பதிவு செய்திருந்தால் உங்களது தற்போதைய உபயோக ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஒருவேளை நீங்கள் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், www.evotingindia.comல் கிடைக்கும் "பயனர் விவரங்கள்/பாஸ்வேர்டை மறந்துவிட்டது" அல்லது "பிசிகல் பயனர் மீட்டமை பாஸ்வேர்ட்" ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை மீட்டமைக்கலாம் அல்லது சிடிஎஸ்எல்–லை அவர்களின் கட்டணமில்லா எண் . 1800 22 5533ல் தொடர்பு கொள்ளலாம்.

கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர்கள் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயரில் உள்ள நபர் மட்டுமே தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியன்று மின்னணு வாக்குப்பதிவு மூலமாக வாக்களிக்கலாம்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை ஆராய திரு. ஜி. பொற்செல்வம், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் (C.P. No. 3187) அவர்கள் ஆராய்வாளராக நியமனம்

தலைவர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபரினால் முடிவுகள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆராய்வாளரின் அறிக்கை ஆகியவை கம்பெனி மற்றும் சிடிஎஸ்எல் இணையதளத்தில் வெளியிடப்படும் மற்றும் கம்பெனியின் சம்பங்குகள் பட்டியலிடப்பட்ட பிஎஸ்இ லிமிடெட்டிற்கு தெரிவிக்கப்படும்.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 42ன்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 22.09.2020 முதல் 28.09.2020 முடிய (இரண்டு நாட்களும் சோத்து) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.

வருடாந்திர பொதுக்கூட்டம் மெய்நிகர் முறையில் அதாவது VC/OAVM மூலம் நடத்தப்படுவதால், உறுப்பினர்களால் பதிலிகளை நியமிக்கும் வசதி முப்பத்தி நான்காவது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு கிடைக்காது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கம்பெனிகள் சட்டம், 2013, பிரிவு 103ன் கீழ் கோரம் கணக்கிடும் நோக்கத்திற்காக VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கணக்கிடப்படுவார்கள்.

இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் லிமிடெட்டிற்காக

பிரீமியர் சென்னை பிராபர்டீஸ் லிமிடெட்டுக்காக \_\_\_\_\_\_திரு வினோக் காம*்* இடம்: சென்னை

### EDELWEISS ASSET RECONSTRUCTION CO. LTD. Edelweiss

அசையா சொத்து விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு வர்த்மான் லைப்சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் ('கடன்தாரர்'')

பிற்சேர்க்கை –IV–A

(விதி 8(6) r/w 9(1) பார்க்க)

2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக் களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை சட்டம் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 8(6) மற்றும் 9(1)ன் கீழ் அசையா சொத்துக்களை மின்னணு ஏல விற்பனைக்கான பொது அறிவிப்ப இதன் மூலம் பொதுமக்களுக்கு பொதுவாகவும் கடன்தாரர்கள், உத்தரவாததாரர்களுக்கு துறை முலம் படிப்புறுமைஞ்சை போதுப்பிக்கும் டெக்கும் படுகிய நிருக்கும் டெக்கும் டுகுதிய பாகவும் அறிவிக்கப்படுவது யாதெனில் ஈடுபெற்ற கடன் அளித்தவரிடம் அடமானமாக வைக்கப்பட்ட கீழே விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்து, ஈடுபெற்ற கடன் அளித்தவரான EARC டிரஸ்ட் SC-37, 41, 42 மற்றும் 115 ("EARC")ன் டிரஸ்டியாக செயல்படும் Edelweiss Asset Reconstruction Company Limitedன் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்களால் சுவாதீனம் எடுத்துக் கொள்ளப்பட்டது. M/S. வர்த்மான் லைப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் ("கடன்தாரர்") மற்றும் திரு. கயோக் ஜெயின், திரு. சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் ('கடன்தாரர்') மற்றும் திரு. சபோக் ஜெயின், திரு. விவேக் குப்தா, திரு. வர்கான் செல்கெட்கியிலா, திரு. மாத்மான் கெம்டெக் லிமிடெட் ('உத்தரவாததாரர்கள்) ஆகியோர் 30 ஏப்ரல் 2016 அன்று வரை ஈடுபெற்ற கட அளித்தவரான EARCக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை சூ.224,93,12,705/– (ரூபாய் இருநூற்று இருபத்து நான்கு கோடியே தொன்னூற்று மூன்று லட்சத்து பனிரெண்டாயிரத்து எழுநூற்று ஐந்து மட்டும்) மற்றும் ஒப்பந்தப்படியான வட்டி, இதர கட்டணங்களை பெறுவதற்காக அவை ''எங்கு எப்படி உள்ளதோ அப்படியே'' என்ற அடிப்படையில் செப்டம்பர் 23, 2020 அன்று விற்பனை செய்யப்பட உள்ளது.

கையொப்பமிடப்பட்ட தபால் வாக்கு படிவங்கள் திங்கட்கிழமை, 05 செப்டம்பர் 2020 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஆராய்வாளரை வந்தடைய வேண்டும். திங்கட்கிழமை, 05 செப்டம்பர் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) பின்னர் பெறப்படும் தபால் வாக்கு படிவங்கள் செல்லாதவையாக கருதப்படும் மற்றும்	அடிப்படையில் செப்டம்பர் 23, 2020 அன்று விற்பனை செய்யப்பட உள்ளது. சொத்துக்கான குறைந்தபட்ச விலை மற்றும் முன்வைப்புத்தொகை கீழே அளிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் தபால் வாக்கு மூலம் வாக்களிப்பு	குறைந்தபட்ச விலை முன்வைப்புத் தொகை
அனுமதிக்கப்பட மாட்டாது.	ељ.19,04,00,000 ељ. 1,90,40,000
தபால் வாக்கு படிவம் பெறாத உறுப்பினர் cs@premierchennai.co.inக்கு மின்னஞ்ல	அசையா சொத்தின் விவரம்
அனுப்பி மாற்று தபால் வாக்கு படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். தபால் வாக்கு அறிவிப்பு மற்றும் தபால் வாக்கு படிவத்தை கம்பெனியின் இணையதளம்	ஈடுபெற்ற ஆஸ்திகள் விவரங்கள்
www.premierchennai.co.inல் பார்வையிடலாம்.	தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், குடிகாடு தாலுக்கா, பஞ்சயன்குப்பம் கிராமம் கடலூரில்

உள்ள சபகாட இலைபடையாயல் காய்பகாக காய்பகாக சல் பார்க்க மக்கில் உள்ள மக்கில் உள்ள மனை எண்கள். 80/20 மற்றும் 100/1ல் 55.1 ஏக்கரில் உள்ள மனை எண்கள் ஏ–7, ஏ–10 ஏ–11, ஏ–12, ஏ–15ல் உள்ள குத்தடை நிலம், ப்ரீஹோல்ட் நில விஸ்தீரணம் 3.30 ஏக்கர் மற்றும் அதன் துண்டுகளு பகுதிகளும் மற்றும் கட்டிடங்கள், அங்குள்ள கட்டமைப்புகள் விற்பனைக்கான விரிவான விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஈடுபெற்ற கடன்

அளித்தவரின் இணையதளம் www.edelweissarc.in/Propertysaleல் அளிக்கப்பட் \_\_\_\_\_ ஏப்பினை தயவுசெய்து பார்வையிடவும்.

தொலைபேசி எண். 7506642534/913697823

இடம்: சென்னை தேதி: 06 செப்டம்பர் 2020

E. ஜெயஸ்ரீ கம்பெனி செயலாளர்